

K. P. L. N. N. V. N. N. N.

IND.

Serial No.

1749

வரிமை எண்

**REGISTER FOR MAINTENANCE OF DAY TO DAY ACCOUNTS OF
ELECTION EXPENDITURE BY CONTESTING CANDIDATES**

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாடச் செலவு குறித்த
கணக்குகளை வைத்து வருவதற்கான பதிவேடு

Signature of the District Election Officer.

Collector of District.

..... தேர்தல் ஆணையர் கையொப்பம்.

..... மாவட்ட ஆட்சியர் தலைவர்

(Part A)
(பாகம் A)

Register for Maintenance of Day to Day Accounts of Election Expenditure by Contesting Candidates
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான பதிவேடு

Name of the Candidate:

வேட்பாளரின் பெயர்:

திரு. வி. வி. சண்முகம் - 8344449773.

Name of Political Party, if any:

ஏதேனும் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

சீமையா

Constituency from which contested:

போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

19. கி. வி. சி. (தேனி)

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

M. சி. சண்முகம் S/o. மாண்பும. K.C. 2/72, கணியம் பகுதி, அமைதி.

Total expenditure incurred/authorized:

செய்யப்பட்ட/செய்ய அதிகாரமளிக்கப்பட்ட மொத்தச் செலவு:

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

(வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/ event செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட்டின் ஒன்றின் விலை							
27/3	ஆயு	1	12,500/-	12,500/-	ஆர். வி. சண்முகம்	①	12,500/-			
27/3	ஆயு	1	1,000/-	1,000/-	சீமையா	②	1,000/-			

13500/-

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திரிசுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் வீதம்							
28/3							NIL			
29/3							NIL			
30/3							NIL			
31/3							NIL			
1/4							NIL			
2/4							NIL			
3/4							NIL			
4/4							NIL			
5/4							NIL			
6/4							NIL			

1	2		3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை		Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திரும்பிவராத உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளிக்கப்பட்ட நபரின்/சங்கத்தின்/அமைதியின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை						
7/4						NIL			
8/4						NIL			
9/4						NIL			
10/4						NIL			Respected upto 9/4/2024.
11/4						NIL			
12/4						INSPECTION upto 9/4/2024			
						EXPENDITURE AS PER SOR = Rs. 26240/- EXPENDITURE AS PER CANDIDATE = Rs. 13500/- DIFFERENCE = Rs. 12740/-			
						DIFFERENCE IS CLAIMED BY CANDIDATE AS DUPLICATION IN SOR. THE SAME WOULD BE VERIFIABLE IN THE NEXT INSPECTION OR RECONCILIATION.			

Qiray
EXPENDITURE OBSERVER
 (UDHAGAI/COONOR/GUDALUR)
 19-THE NILGIRIS PC

3
Shel
EXPENDITURE OBSERVER
 (METUPPALAYAM/AVINASHI/B.V. SAGAR)
 19-THE NILGIRIS PC

13/04
(ACCEPTED)
13/4/24
AEO (Hq)

(Part B)

(பாகம் B)

Cash Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான ரொக்கப் பதிவேடு

Name of the Candidate:

வேட்பாளரின் பெயர்:

சி. சி. ஜெனாஜன்

Name of Political Party, if any :

ஏதேனும் அரசியல் கட்சியை சார்ந்தவராக இருப்பின் அதன் பெயர்:

Constituency from which contested:

போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

19. கி. சி. (தேர்வு)

Date of Declaration of Result:

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:

தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

M. சந்திரன் ஜெனா ஜி. க. சி. ஜெனாஜன், 2/A2, காரையம் பஞ்சாயத்து, சி. சி. (தேர்வு)

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./ Voucher No. and Date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்ததியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்ததியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
27/3	Self own cash	-	15000	-	-	-	-	15000	-
27/3	-	-	-	①	Collector	Nominatin	12500	2500	-
28/3	-	-	-	②	Notary advnat	Document	1000	1500	-
29/3	-	-	-	-	-	WIL	-	1500	-
30/3	-	-	-	-	-	WIL	-	1500	-
								1500	

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை			Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No, and Date பட்டி. எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ரேதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
31/3								NIC	
1/4								NIC	
2/4								NIC	
3/4								NIC	
4/4								NIC	
5/4								NIC	
6/4								NIC	
7/4								NIC	
8/4								NIC	

Receipt வரவுகள்			Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை		Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைபின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைபின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.	
1	2	3	4	5	6	7	8	9	10	
9/4								NIL		
10/4								NIL		
11/4								NIL		
12/4								NIL		

Receipt வரவுகள்				Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி. எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept for more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்தரப்பட்டும் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைபின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைபின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
31/3/24								1500	
1/4/24								1500	
2/4/24								1500	
3/4/24								1500	
4/4/24								1500	
5/4								1500	
6/4								1500	
7/4								1500	
8/4								1500	
9/4								1500	

Receipt வரவுகள்			Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி. எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
10/4								1500	
11/4								1500	
12/4								1500	

INVOICED UPP 9/4/24

Diana
EXPENDITURE OBSERVER
(UDHAGAI / COORDR / GUDALUR)
19-THE NILGIRIS PC

Sudhakar
EXPENDITURE OBSERVER
(METHUPPALAYAM / VINASHI / V. SAGAR)
19-THE NILGIRIS PC

AEC (Hq)
13/4/24

(ABSENT)

13/04

(Part C)
(பாகம் C)

Bank Register for Maintenance of Day to Day Accounts by Contesting Candidates
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அன்றாடச் செலவு குறித்த கணக்குகளை வைத்து வருவதற்கான வங்கிப் பதிவேடு

Name of the Candidate:
வேட்பாளரின் பெயர்:

திருமண மொர்

Constituency from which contested:
போட்டியிட்ட தொகுதியின் பெயர்:

19 மீனகிர (கனி)

Date of Declaration of Result:
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்:

Name and address of Election Agent:
தேர்தல் முகவரின் பெயரும் முகவரியும்:

M. சத்யநாதன் மொர் ச/ஓ. K. C. மாநம்பன் 2/72, கீசயாப் பண்டி, அமராவதி.

Name of the Bank:
வங்கியின் பெயர்:

ஸ்பெக் ஓப் பங்கா

Branch Address:
வங்கி கிளை முகவரி:

50, வயல்டு 75 ஓசூ, அமராவதி.

Account No.:
வங்கி கணக்கு எண்:

58 460100020815.

(From the date of nomination to the date of declaration of result of election, both dates inclusive)

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, இரு நாட்களும் உட்பட)

Deposit வைப்புத் தொகை		Payment செலுத்தப்பட்ட தொகை				Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)		
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி அந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
	Self							1000	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

Deposit வைப்புத் தொகை			Payment செலுத்தப்பட்ட தொகை					Balance எஞ்சியுள்ள தொகை	Remarks. if any குறிப்புக்கள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைக்க செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளைவின் பெயர், கொக்கம்/காசோலை என்ற	Amount தொகை	Cheque No காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
28/3						NIL		1000/-	
27/3						NIL		1000/-	
30/3						NIL		1000/-	
31/3						NIL		1000/-	
1/4						NIL		1000/-	
2/4						NIL		1000/-	
3/4						NIL		1000/-	
4/4						NIL		1000/-	
5/4						NIL		1000/-	

Deposit வைப்புத் தொகை			Payment செலுத்தப்பட்ட தொகை					Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்பீடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், ரொக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பாகம்-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
6/4						NIL		1000/-	
7/4						NIL		1000/-	
8/4						NIL		1000/-	
9/4						NIL		1000/-	
10/4						NIL		1000/-	
11/4						NIL		1000/-	
12/4						IMPDETED UPD 2/4/24		1000/-	

EXPENDITURE OBSERVER
(UDHAGAI/COONOOR/GUDAL)
19-THE NILGIRIS PC

EXPENDITURE OBSERVER
(METUPPALWAM/AVINASHI/BV. SAGAR)
19-THE NILGIRIS PC

13/04
ABSENT
13/04